

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය
ඩීලංකුස් සන්නායක තොසලිසක් කුඩාරාස වර්ත්තමානප් පත්තිරිකා

අංක 1854 - 2014 මාර්තු මස 14 වැනි සිකුරාදා - 2014.03.14

1854 ஆம் இலக்கம் - 2014 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசரிக்கப்பட்டது)

பகுதி IV (அ) - உள்ளூராட்சி

(இவ்வொரு மொழியின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறாக கோவை செய்து வைப்பதற்காகத் தனித்தனிப் பக்கங்கள் தரப்பட்டுள்ளன)

பக்கம்		பக்கம்
பதவிகள் - வெற்றிடம்	-	வரவு செலவுக் கூற்றுகள்
பரிட்சைகளும் பரிட்சைப் பெறுபேறுகளும் பிறவும்	-	வரவு செலவு திரட்டுகள்
உள்ளாராட்சி அறிவித்தல்கள்	440	ஆதன விற்பனைகள்
துணைவிதிகள்	-	ஆயவிற்பனையும் குத்தகையும்
உள்ளார் அதிகாரசபைகள் தேர்தல்கள்	-	வீதிச் செயற்குழுவின் அறிவித்தல்கள்
கட்டளைச் சட்ட அறிவித்தல்கள்	-	நானாவித அறிவித்தல்கள்
		446

வாராந்த வர்த்தமானிகளிற் பிரசரிப்பதற்கான அறிவித்தல்கள் ஏற்றுக்கொள்ளல் சம்பந்தமான முக்கிய அறிவித்தல்கள்

இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசு வாராந்த வர்த்தமானப் பத்திரிகைகளின் இறுதியில், ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தின், வாராந்த வர்த்தமானப் பத்திரிகைகளில் பிரசரிக்கப்படுவதற்கான அறிவித்தல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திட்டமியும் நேரமும் சம்பந்தமான அறிவித்தல்களுக்கு கவனம் கோரப்படுகின்றது.

வாராந்து வர்த்தமானிகளின் பிரசரகிக்கப்படுவதற்கான அறிவித்தல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் தினம் அவை வர்த்தமானியில் பிரசரமாகும் திகதிக்கு இரண்டு வாரங்களுக்கு முந்தீய வெள்ளிக்கிழமை, நன்பகல் 12.00 மணியாகும். இறுதித் திகதியும் நேரமும் குறிப்பிடும் அறிவித்தல்களான், பதவி-வெற்றிடங்கள் மற்றும் பரீட்சைகளுக்கு விண்ணப்பம் கோரும் அறிவித்தல்கள், கேள்விப்பத்திர அறிவித்தல்கள் அத்துடன் எவ்விரப்பைத் திகதியும் நேரமும் குறிப்பிடும் அறிவித்தல்கள் என்பன அவைப் அறிவித்தல்களில் உள்ள விடைகளில் அக்கலை ஸ்கல் தலைத்துவரோடு அக்குப்புவரமாக பழங்குடியில் அதை பிரசரிக்கப்படுவதற்காக அரசாங்க அச்சுக்குத்தக்கு அனுப்பிவைக்கப்படும் திகதியிலிருந்தும் அத்துடன் அவை பிரசரமாகும் திகதியிலிருந்தும் போதிய கால அவகாசம் கொண்டதாக தயாரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என கசல அரசாங்க தினைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் ஆயின் அறிவுறுத்துப்படுகின்றன. அறிவித்தல்கள் தொடர்பிளான பிழைத்துக்கூறுகள் சம்பந்தமாக செய்யப்படும் முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகள் என்பன வர்த்தமானியில் குறிப்பிட்ட அறிவித்தல்கள் பிரசரமாகிய திகதியிலிருந்து முன்று மாதங்கள் கழிந்த பின்னர் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா என்பதுனை கவனத்திற்கொள்ளவும்.

வர்த்தமானப் பத்திரிகையில் பிரசரமாகும் சுலப அறிவித்தல்களும், அவை பிரசரமாகும் திகதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், அதாவது 2014, எப்பிரல் மாதம் 04 ஆந் திகதி வெள்ளிக்கிழமை பிரசரிக்கப்பட வேண்டிய அறிவித்தல்கள் 2014, மார்ச் சுமாதம் 21 ஆந் திசூதி நண்பகல் 12.00 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு தபால் மூலம் அல்லது நேரில் சேர்ப்பிக்கப்பட வேண்டும்.

2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்கு, இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டம் 9 ஆம் பிரிவு

“எதேனும் பிரசடனம், விதி, ஒழுங்கு விதி, சட்டனை, துணை விதி, அறிவிப்பு அல்லது வேறு விடயம் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டுமென எதேனும் சட்டம் அல்லது சட்டவாக்கம் ஏற்பாடு செய்யுமித்து, அப்போது, அத்தகைய விதி, ஒழுங்குவிதி, சட்டனை, துணை விதி, அறிவிப்பு அல்லது வேறு விடயம் இலத்திரன் வடிவத்தில் வெளியிடப்பட்டன, அத்தகைய தேவைப்பாடு திருப்பிடிப்படுத்துப்பட்டுள்ளதாகச் சருப்படுத்துவதற்கு வேண்டும்.”

அரசாங்க அச்சுத் தினைக்களம்,
கொழும்பு 8,

பீ. எச். எல். வீ. டெ சில்வா,
ஆரசாங்க அமைச்சர் (தகிள்).



உள்ளுராட்சி அறிவித்தல்கள்

புளத்கொஹ்ராபிடிய பிரதேச சபை

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 24 ஆம் இலக்க பிரிவின் கீழ் சப்பிரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்ட, புளத்கொஹ்ராபிடிய பிரதேச சபையால் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் காட்டப்படும் பாதைகள் பிரதேச சபைக்கு சொந்தமான பாதைகளை இத்தால் அறியத்தரப்படுகின்றது.

தற்போது பிரதேச சபையால் அளவிடப்பட்டு அடையாளமிடப்பட்டுள்ள இப்பாதைகள் தொடர்பாக உரிமையாளர் என்று உரிமை கோரும் யாராயினும் முறைப்பாடுகள் செய்வாராயின் இவ்வறிவித்தல் பிரசரிக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்கு முன்னர் தமது உரிமையை உறுதிப்படுத்துவதற்கு 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 24 (2) ஆம் பிரிவின் கீழ் செயற்படுத்துமாறு இத்தால் அறியத்தரப்படுகிறது.

டி. பி. நுவான் சஞ்ஜீவ் தியசன் நத,
 தலைவர்,
 புளத்கொஹ்ராபிடிய பிரதேச சபை.

பிரதேச சபை அலுவலகம்,
 புளத்கொஹ்ராபிடிய,
 2014.01.20.

அட்டவணை

1. கிராம சேவையாளர் பிரிவு	:	107/D பண்ணபிட்டிய
2. பாதையின் பெயர்	:	பண்ணபிட்டிய கிராம மத்தி வீதியில் தலசகல புராண வழியாக ஹெனிலென்ட் குடியிருப்புக்கு செல்லும் வழி
3. பாதையின் நீளம்	:	600 மீற்றர்
4. பாதையின் அகலம்	:	4 மீற்றர் (அடி 12)
5. பாதையின் ஆரம்ப இடம்	:	கிராம மத்தி பாதை ஜயவர்தன அவர்களின் வீட்டின் அருகில்
6. பாதை முடிவடையும் இடம்	:	ஹெனிலென்ட் குடியிருப்பு
7. காணியின் பெயர்	:	தலசலபுரண

பாதையின் இடது/ பக்கம் அமைந்துள்ள காணி

பாதையின் வலது/ பக்கம் அமைந்துள்ள காணி

1. எஸ். விஜேரத்ன (கொடுவே கேல்ல)	1. என். பேமதாச (பது வத்து)
2. எஸ். உபாவி குணரத்ன (தலசகலபுரன் கீழ் பங்கு)	2. என். ஜயவர்தன (உட்டேக வத்து)
3. பி. மகின்த ஜயவர்தன (கொடுவே கேல்ல)	3. பி. பிரசனன் (ஹரெச்ச)
4. பி. பிரியங்க ஏசுநாயக (கொடுவே கேல்ல)	
5. எச். விமலசேன (கொடுவே கேல்ல)	
6. டி. ஜி. சிசில் பிரேமசிரி (ஹெனிலென்ட் குடியிருப்புக்கு)	
7. பி. மிலினானா (கொடுவே கேல்ல)	

3-233

ரித்தகம பிரதேச சபை

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 14 ஆம் மற்றும் 24(1) ஆம் பிரிவின் கீழ் செய்யப்படும் அறிவித்தல் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் 24 (1) ஆம் பிரிவின் கீழ் வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் பிரதேச சபையினால் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள திட்டப்பட இலக்கம் 92A/ 2013 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்கை ரித்தகம பிரதேச சபைக்கு உரித்துடைய ஒழுங்கையாக அறிவித்தலுக்குற்படுத்தப்படுவதாக இத்தால் அறிவித்தல் விடுக்கப்படுகின்றது.

தற்போது பிரதேச சபையினால் அளக்கப்பட்டு புளத்கொஹ்ராபிடியிடப்பட்டுள்ள இந்த ஒழுங்கைகள் சம்பந்தமாக உரிய காணி உரிமையாளராக உரிமை கோருகின்றவர்களினால் ஏதாவது எதிர்ப்பு தெரிவிப்பதாயின் இந்த அறிவித்தல் பிரசரிக்கப்பட்ட திசை தொடக்கம் ஒரு மாத காலத்தினால் தமது உரிமையினை உறுதிப்படுத்துவதற்காக 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் 24 (2) ஆம் பிரிவின் படி நடைமுறைப்படுத்துமாறு இத்தால் அறிவித்தல் விடுக்கப்படுகின்றது.

இந்தக் காலத்தினால் ஏதாவதோரு எதிர்ப்பு சமர்ப்பிக்கப்படாவிடின் கீழ் காணப்படும் ஒழுங்கைகள் ரிதீசும் பிரதேச சபைக்குரிய ஒழுங்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிர்வாகிக்கப்படுவதாக பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக இத்தால் அறிவித்தல் விடுக்கின்றேன்.

ஆர். மெ. என். கே. பல்லமுல்ல,
 தவிசாளர்,
 ரிதீசும் பிரதேச சபை.

பிரதேச சபை அலுவலகம்,
 ரிதீசும்,
 2013, திசைம்பர் மாதம்.

அட்டவணை

பாதையின் பெயர்	பாதையின் ஆரம்பம்	பாதையின் முடிவு	பாதையின் ஆரம்பம்	பாதையின் தொடக்கம்	பாதையின் முடிவு வரை	பாதையின் இடது பக்க காணி உரிமை யாளர்களின் பெயர்	கிராம அலுவலர் நீணம் பிரிவும் அடிக்கமும் பாதையின் அகலம் அடிக்கம்
கல்லவ அமுனத்தி விருந்து ரத்வத்த பிரதேசத்திற்கு உள்ள பாதை	கல்லவ அமுனத்தி விருந்து ரத்வத்த பிரதேசத்திற்கு உள்ள பாதை	கல்லவ அமுனத்தி விருந்து பி. ஜி. சீலவதி காணி	1. பன்சலையின் காணி	1. பன்சலையின் காணி	கல்லவ 576	2167 அடி 12 அடி	
கல்லவ விருந்து ரத்வத்த பிரதேசத்திற்கு உள்ள பாதை	கல்லவ விருந்து ரத்வத்த பிரதேசத்திற்கு உள்ள பாதை	கல்லவ விருந்து பி. ஜி. சீலவதி காணி	2. அரசு காணி	2. அரசு காணி			
கல்லவ விருந்து ரத்வத்த பிரதேசத்திற்கு உள்ள பாதை	கல்லவ விருந்து ரத்வத்த பிரதேசத்திற்கு உள்ள பாதை	கல்லவ விருந்து பி. ஜி. சீலவதி காணி	3. திரு. ஆர். மெ. பி. ஜி. எதிரி சிங்குரை	3. திரு. ஆர். மெ. பி. ஜி. எதிரி சிங்குரை			
கல்லவ விருந்து ரத்வத்த பிரதேசத்திற்கு உள்ள பாதை	கல்லவ விருந்து ரத்வத்த பிரதேசத்திற்கு உள்ள பாதை	கல்லவ விருந்து பி. ஜி. சீலவதி காணி	4. திரு. ஆர். மெ. ராஜகருணா	4. திரு. ஆர். மெ. ராஜகருணா			
கல்லவ விருந்து ரத்வத்த பிரதேசத்திற்கு உள்ள பாதை	கல்லவ விருந்து ரத்வத்த பிரதேசத்திற்கு உள்ள பாதை	கல்லவ விருந்து பி. ஜி. சீலவதி காணி	5. திருமதி ஆர். மெ. நந்தாவதி	5. திருமதி ஆர். மெ. நந்தாவதி			
கல்லவ விருந்து ரத்வத்த பிரதேசத்திற்கு உள்ள பாதை	கல்லவ விருந்து ரத்வத்த பிரதேசத்திற்கு உள்ள பாதை	கல்லவ விருந்து பி. ஜி. சீலவதி காணி	6. பி. மெ. எதிரி சிங்குரை	6. திரு. பி. மெ. எதிரி சிங்குரை			
கல்லவ விருந்து ரத்வத்த பிரதேசத்திற்கு உள்ள பாதை	கல்லவ விருந்து ரத்வத்த பிரதேசத்திற்கு உள்ள பாதை	கல்லவ விருந்து பி. ஜி. சீலவதி காணி	7. திருமதி ஆர். மெ. சிரியானி	7. திருமதி ஆர். மெ. சிரியானி			
கல்லவ விருந்து ரத்வத்த பிரதேசத்திற்கு உள்ள பாதை	கல்லவ விருந்து ரத்வத்த பிரதேசத்திற்கு உள்ள பாதை	கல்லவ விருந்து பி. ஜி. சீலவதி காணி	8. திரு. எல். ஜி. சுவாரிஸ்	8. திரு. எல். ஜி. சுவாரிஸ்			
கல்லவ விருந்து ரத்வத்த பிரதேசத்திற்கு உள்ள பாதை	கல்லவ விருந்து ரத்வத்த பிரதேசத்திற்கு உள்ள பாதை	கல்லவ விருந்து பி. ஜி. சீலவதி காணி	9. திருமதி எச். எம். திருமதி எச். எம். மாலனி	9. திருமதி எச். எம். திருமதி எச். எம். மாலனி			
கல்லவ விருந்து ரத்வத்த பிரதேசத்திற்கு உள்ள பாதை	கல்லவ விருந்து ரத்வத்த பிரதேசத்திற்கு உள்ள பாதை	கல்லவ விருந்து பி. ஜி. சீலவதி காணி	10. திருமதி எம். ஜி. திரு. எம். ஜி. திலகரத்தன சுண்தாச	10. திரு. எம். ஜி. திரு. எம். ஜி. திலகரத்தன சுண்தாச			
கல்லவ விருந்து ரத்வத்த பிரதேசத்திற்கு உள்ள பாதை	கல்லவ விருந்து ரத்வத்த பிரதேசத்திற்கு உள்ள பாதை	கல்லவ விருந்து பி. ஜி. சீலவதி காணி	11. திருமதி பி. ஜி. திருமதி பி. ஜி. சீலவதி	11. திருமதி பி. ஜி. திருமதி பி. ஜி. சீலவதி			

3-234

பருத்தித்தறை பிரதேச சபை

பருத்தித்தறை பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள வீதிகளையும் பாதைகளையும் எல்லை குறித்து 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் 24 (1) பிரிவிற்கு அமைவாக வெளியிடப்படும் அறிவித்தல்

இலக்கம்	கிராமம்	வீதியின் பெயர்	விபரம்	தீவை	அகலம்	நீணம்
1	அம்பன்	அம்பன் கொட்டோடை வீதி	பருத்தித்தறை மருதங்கேணி வீதியில் வைத்தியசாலைக்கு அருகில் ஆரம்பமாகி கடற்கரையில் முடிவடைகின்றது.	வடக்கு-தெற்கு	5.5 m	2.5 km

இலக்கம்	கிராமம்	வீதியின் பெயர்	விபரம்	திசை	அகலம்	நீளம்
2	நாகர்கோவில் தெற்கு	அம்பன் ஊரெல்லை	பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் ஆரம்பமாகி முடிக்குரிய நிலத்தில் முடிவடைகின்றது.	வடக்கு-தெற்கு	5 m	250 m
3	நாகர்கோவில் தெற்கு	நாச்சிமார் கோவில் வீதி	அம்பன் ஊரெல்லை வீதியில் ஆரம்பமாகி நாகர்கோவில் நாகதம்பிரான் வீதியில் முடிவடைகின்றது.	மேற்கு-கிழக்கு	5 m	1100 m
4	நாகர்கோவில் தெற்கு	நாகதம்பிரான் வீதி	பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் ஆரம்பமாகி நாகர்கோவில் வடக்கு வீதியில் முடிவடைகின்றது.	தெற்கு-வடக்கு	6 m	1700 m
5	நாகர்கோவில் தெற்கு	கோலயம்பூவல் வீதி	பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் ஆரம்பமாகி கோலயம்பூவல் குளத்தில் முடிவடைகின்றது.	தெற்கு-வடக்கு	5 m	150 m
6	நாகர்கோவில் தெற்கு	கயட்டையடி வீதி	பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் ஆரம்பமாகி நாகதம்பிரான் வீதியில் சந்தித்து முடிக்குரிய வீதியில் முடிவடைகின்றது.	தெற்கு-வடக்கு	4.5 m	250 m
7	நாகர்கோவில் தெற்கு	இயவச்கனாதூரவு வீதி	பருத்தித்துறை மருதங்கேணி நாகதம்பிரான் வீதி வரை	தெற்கு-வடக்கு	4.5 m	350 m
	நாகர்கோவில் தெற்கு	நாகர்கோவில் வடக்கு வீதி பஸ் ஓடும் வீதி	பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் ஆரம்பமாகி புனித சவேரியார் சந்தியில் பாடசாலைக்கு அருகே முடிவடைகின்றது.	தெற்கு-வடக்கு	6.5 m	2100 m
8	நாகர்கோவில் தெற்கு	கண்ணகை அம்மன் வீதி	நாகர்கோவில் பஸ் ஓடும் வீதியில் ஆரம்பமாகி தெற்கு கண்ணகை அம்மன் கோயிலை சந்தித்து முடிக்குரிய நிலத்தில் முடிவடைகின்றது.	கிழக்கு-மேற்கு-வடக்கே-தெற்கே	4.5 m	350 m

பூ. சஞ்சிவன்.

பிரதேச சபை அலுவலகம்,
பருத்தித்துறை,
புலோவி.

போர்த்தீவுப்பற்று பிரதேச சபை - வெல்லாவெளி

வீதிகளின் பெயர் விபர பிரகடனம்

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 24 ஆம் பிரிவின் கீழ் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம் போர்த்தீவுப்பற்று பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்டதும் கீழ்வரும் அட்டவணையில் தரப்பட்டதுமான வீதிகள் யாவும் போர்த்தீவுப்பற்று

பிரதேச சபைக்கு சொந்தமான வீதிகளை மேற்படி சட்டத்தினால் இப்பிரதேச சபைக்கு உரித்தாக்கப்பட்ட தத்துவங்களைக் கொண்டு இத்தால் பிரகடனம் செய்யப்படுகின்றது.

சோ. குபேரன்,
செயலாளர்,
போர்த்திவுப்பற்று பிரதேச சபை.

போரத்திலும்பற்று பிரதேச சபை அலுவலகம்,
வெல்லாவெளி,
2014.02.20.

(அ) மண்டுர் கிராம வீதிகள்

இல.	வீதியின் பெயர்	நீளம் (m)	அகலம் (m)	ஸிபரணக்குறிப்பு
1	குமாவடி வீதி	1650	7	பிரதான வீதியில் (RDA) ஆரம்பித்து கிழக்குத் திசையாகச் சென்று மண்டிர துறையடியில் முடிவடைகின்றது.
2	இராமகிருஸ்னர் வீதி	250	4	பிரதான வீதியில் (RDA) ஆரம்பித்து கிழக்குத் திசையாகச் சென்று சத்தியசாயிபாவா வீதியில் முடிவடைகின்றது.
3	விவேகானந்தர் வீதி	315	4	பிரதான வீதியில் (RDA) ஆரம்பித்து கிழக்குத் திசையாகச் சென்று சத்தியசாயிபாவா வீதியில் முடிவடைகின்றது.
4	வாகையடி வீதி	360	5	பிரதான வீதியில் (RDA) ஆரம்பித்து கிழக்குத் திசையாகச் சென்று சத்தியசாயிபாவா வீதியில் முடிவடைகின்றது.
5	மத்திய வீதி	1240	7	பிரதான வீதியில் (RDA) ஆரம்பித்து கிழக்கு நோக்கிச் சென்று கிராமத்தை ஊட்டுத்து மயில்வாகனம் வீதியில் முடிவடைகின்றது.
6	கலைவாணி சனசமூக நிலைய வீதி	275	4	பிரதான வீதியில் (RDA) ஆரம்பித்து கிழக்கு நோக்கிச் சென்று தீர்த்தக்கரை வீதியில் முடிவடைகின்றது.
7	விளையாட்டு மைதான வீதி	480	5	பிரதான வீதியில் (RDD) ஆரம்பித்து கிழக்கு நோக்கிச் சென்று சத்தியசாயிபாவா வீதியில் முடிவடைகின்றது.
8	நெல்லுச்சேனை வீதி	1800	7	பிரதான வீதியில் (RDA) ஆரம்பித்து மேற்கு நோக்கிச் சென்று முங்கிலாற்றில் முடிவடைகின்றது.
9	ஓட்டுத்தொழிற்சாலை வீதி	550	5	பிரதான வீதியில் (RDA) ஆரம்பித்து மேற்குத் திசையாகச் சென்று பின்னர் தெற்கு நோக்கித் தரும்பி எல்லை வீதியில் முடிவடைகின்றது.
10	கட்டாச்சுளத்து வீதி	300	5	பிரதான வீதியில் (RDA) ஆரம்பித்து மேற்கு நோக்கிச் சென்று ஓட்டுத்தொழிற்சாலை வீதியில் முடிவடைகின்றது.
11	எல்லை வீதி	500	5	பிரதான வீதியில் (RDA) ஆரம்பித்து மேற்குத் திசையாகச் சென்று மாவடி வீதி சந்தியில் இணைகின்றது.
12	மருதம் வீதி	450	5	பிரதான வீதியில் (RDA) ஆரம்பித்து மேற்குத் திசையாகச் சென்று மாவடி வீதியில் முடிவடைகிறது.
13	விபுலானந்தர் வீதி	515	5	பிரதான வீதியில் (RDA) ஆரம்பித்து மேற்குத் திசையாகச் சென்று மாவடி வீதியில் முடிவடைகிறது.
14	மாவடி வீதி	2500	7	மண்டிர கோமாரி வீதியில் (RDD) ஆரம்பித்து வடக்கு நோக்கிச் சென்று வாய்க்கால் வீதி சந்தியில் இணைகின்றது.
15	வாய்க்கால் வீதி	950	7	மண்டிர கோமாரி வீதியில் (RDD) ஆரம்பித்து வடக்கு திசையாகச் சென்று பின்னர் கிழக்கு நோக்கித் தரும்பி மாவடி வீதி, எல்லை வீதி சந்தியில் இணைகின்றது.
16	கமநல சேவை நிலைய வீதி	1350	7	மண்டிர கோமாரி வீதியில் (RDD) ஆரம்பித்து வடக்கு திசையாகச் சென்று ஒல்லிமிகுவால் வீதியில் முடிவடைகின்றது.
17	ஒல்லிமிகுவால் வீதி	1300	7	கோமாரி வீதியில் (RDD) ஆரம்பித்து வடக்குத் திசையாக சென்று வாய்க்கால் வீதியில் முடிவடைகின்றது.
18	முங்கிலாற்று வீதி	500	5	கோமாரி வீதியில் (RDD) ஆரம்பித்து வடக்குத் திசையாக சென்று முங்கிலாற்றில் (முடிவடைகின்றகு).

இல.	வீதியின் பெயர்	நீளம் (m)	அகலம் (m)	விபரங்களிப்பு
19	பள்ளச்சேண வீதி	600	5	கோமாரி வீதியில் (RDD) ஆரம்பித்து வடக்குத் திசையாக சென்று மூங்கிலாற்றில் முடிவடைகின்றது.
20	மருதம் வீதி 1 ஆம் ஒழுங்கை	150	4	மருதம் வீதியில் ஆரம்பித்து தெற்கு திசையாக சென்று தனியார் குடியிருப்பில் முடிவடைகின்றது.
21	மருதம் வீதி 2 ஆம் ஒழுங்கை	250	4	மருதம் வீதியில் ஆரம்பித்து வடக்கு திசையாக சென்று எல்லை வீதியில் முடிவடைகின்றது.
22	விபுலானந்தர் வீதி 1 ஆம் ஒழுங்கை	300	5	விபுலானந்தர் வீதியில் ஆரம்பித்து வடக்குத் திசையாக சென்று பின்னர் மேற்கு நோக்கித் திரும்பி மாவடி வீதியில் முடிவடைகின்றது.
23	விபுலானந்தர் வீதி 2 ஆம் ஒழுங்கை	100	4	விபுலானந்தர் வீதியில் ஆரம்பித்து தெற்குத் திசையாகச் சென்று தனியார் குடியிருப்புக் காணியில் முடிவடைகின்றது.
24	சுத்தியசாயிபாவா வீதி	700	7	துறையடி வீதியில் (RDD) ஆரம்பித்து வடக்குத் திசையாக சென்று கூமாவடி வீதியில் முடிவடைகின்றது.
25	சந்தை வீதி	500	5	துறையடி வீதியில் (RDD) ஆரம்பித்து வடக்குத் திசையாக சென்று சுத்தியசாயிபாவா 4 ஆம் குறுக்கு வீதியில் முடிவடைகின்றது.
26	தீர்த்தக்கரை வீதி	700	7	துறையடி வீதியில் (RDD) ஆரம்பித்து வடக்குத் திசையாக சென்று கூமாவடி வீதியில் முடிவடைகின்றது.
27	ஆஸ்பத்திரி வீதி	680	7	துறையடி வீதியில் (RDD) ஆரம்பித்து வடக்குத் திசையாக சென்று கூமாவடி வீதியில் முடிவடைகின்றது.
28	பாவா வீதி	660	7	துறையடி வீதியில் (RDD) ஆரம்பித்து வடக்கு நோக்கிச் சென்று கூமாவடி வீதியில் முடிவடைகின்றது.
29	நெசவு நிலைய வீதி	220	7	துறையடி வீதியில் (RDD) ஆரம்பித்து வடக்குத் திசையாகச் சென்று விளையாட்டு மைதான வீதியில் முடிவடைகின்றது.
30	ஞானச்செல்வம் வீதி	110	5	துறையடி வீதியில் (RDD) ஆரம்பித்து வடக்குத் திசையாக சென்று தீர்த்தக்கரை வீதி 1-ஆம் குறுக்கு வீதியில் முடிவடைகின்றது.
31	அரசடி வீதி	450	7	துறையடி வீதியில் (RDD) ஆரம்பித்து வடக்குத் திசையாகச் சென்று கூமாவடி வீதியில் முடிவடைகின்றது.
32	மகாவித்தியாலய வீதி	250	4	துறையடி வீதியில் (RDD) ஆரம்பித்து வடக்குத் திசையாகச் சென்று பின்னர் மேற்கு நோக்கித் திரும்பி மீண்டும் வடக்கு நோக்கிச் சென்று மத்திய வீதியில் முடிவடைகின்றது.
33	சிரினிக் நிலைய வீதி	210	6	துறையடி வீதியில் (RDD) ஆரம்பித்து வடக்குத் திசையாக சென்று கூமாவடி வீதியில் முடிவடைகின்றது.
34	மயில் வாகனம் வீதி	150	4	துறையடி வீதியில் (RDD) ஆரம்பித்து வடக்குத் திசையாக சென்று கூமாவடி வீதியில் முடிவடைகின்றது.
35	மாரியம்மன் கோயில் வீதி	50	5	துறையடி வீதியில் (RDD) ஆரம்பித்து வடக்குத் திசையாக சென்று பின்னர் கிழக்காக திரும்பி மண்டூர் துறையில் முடிவடைகின்றது.
36	பண்டாரச் சேண வீதி	280	5	துறையடி வீதியில் (RDD) ஆரம்பித்து தெற்குத் திசையாக சென்று பாலமுனை எல்லையில் (கல்வெப்டு) முடிவடைகின்றது.
37	ஆர். கே. எம். வீதி	50	7	துறையடி வீதியில் (RDD) ஆரம்பித்து தெற்குத் திசையாக சென்று கந்தசவாமி கோயிலில் முடிவடைகின்றது.
38	கந்தசவாமி கோயில் வீதி	50	7	துறையடி வீதியில் (RDD) ஆரம்பித்து தெற்குத் திசையாக சென்று கந்தசவாமி கோயிலில் முடிவடைகின்றது.
39	சம்பன் குடா வீதி	100	5	துறையடி வீதியில் (RDD) ஆரம்பித்து தெற்குத் திசையாக சென்று வயல்வெளியில் முடிவடைகின்றது.
40	ஜயனார் கோயில் வீதி	1700	7	துறையடி வீதியில் (RDD) ஆரம்பித்து தெற்குத் திசையாக சென்று பின்னர் கிழக்கு நோக்கிச் சென்று தீவுக்காட்டு வழியாக வடக்கு நோக்கித் திரும்பி மீண்டும் துறையடி வீதியில் முடிவடைகின்றது.
41	ஜயனார் கோயில் வீதி 1 ஆம் குறுக்கு	200	5	ஜயனார் கோயில் வீதியில் ஆரம்பித்து மேற்குத் திசையாகச் சென்று கந்தசவாமி கோயில் வீதியில் முடிவடைகின்றது.
42	மாணிக்கம் சாமியார் வீதி	1000	7	துறையடி வீதியில் (RDD) ஆரம்பித்து தெற்குத் திசையாகச் சென்று பின்னர் மேற்குத் திசையாகச் சென்று ஜயனார் கோயில் வீதியில் முடிவடைகின்றது.
43	கூமாவடி வீதி 1 ஆம் குறுக்கு	215	5	கூமாவடி வீதியில் ஆரம்பித்து தெற்குத் திசையாகச் சென்று விவேகானந்தர் வீதியில் முடிவடைகின்றது.
44	பெண்கள் பாடசாலை வீதி	200	5	சுத்தியசாயிபாவா வீதியில் ஆரம்பித்து கிழக்குத் திசையாகச் சென்று தீர்த்தக்கரை வீதியில் முடிவடைகின்றது.

இல.	வீதியின் பெயர்	நீண்டம் (m)	அகலம் (m)	விபரணக்குறிப்பு
45	சத்தியசாயிபாவா வீதி	280	5	சத்தியசாயிபாவா வீதியில் ஆரம்பித்து கிழக்கு நோக்கிச் சென்று தீர்த்தக்கரை வீதியில் முடிவடைகின்றது.
46	சத்தியசாயிபாவா வீதி	200	5	சத்தியசாயிபாவா வீதியில் ஆரம்பித்து கிழக்கு நோக்கிச் சென்று தீர்த்தக்கரை வீதியில் முடிவடைகின்றது.
47	சத்தியசாயிபாவா வீதி	220	5	சத்தியசாயிபாவா வீதியில் ஆரம்பித்து கிழக்கு நோக்கிச் சென்று தீர்த்தக்கரை வீதியில் முடிவடைகின்றது.
48	தீர்த்தக்கரை வீதி	500	5	தீர்த்தக்கரை வீதியில் ஆரம்பித்து கிழக்கு திசையாக சென்று அரசடி வீதியில் முடிவடைகின்றது.
49	மைதான வீதி	400	5	ஆஸ்பத்திரி வீதியில் ஆரம்பித்து கிழக்குத் திசையாக சென்று மண்டிர மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் முடிவடைகின்றது.
50	சந்தை வீதி 4 ஆம் குறுக்கு வீதி	300	4	சந்தை வீதியில் ஆரம்பித்து கிழக்கு திசையாகச் சென்று ஆஸ்பத்திரி வீதியில் முடிவடைகின்றது.
51	தீர்த்தக்கரை 5 ஆம் குறுக்கு வீதி	170	5	தீர்த்தக்கரை வீதியில் ஆரம்பித்து கிழக்கு திசையாகச் சென்று ஆஸ்பத்திரி வீதியில் முடிவடைகின்றது.
52	தீர்த்தக்கரை 6 ஆம் குறுக்கு வீதி	160	4	தீர்த்தக்கரை வீதியில் ஆரம்பித்து கிழக்கு திசையாகச் சென்று ஆஸ்பத்திரி வீதியில் முடிவடைகின்றது.
53	பாக்கிய ஜோ வீதி	390	5	ஆஸ்பத்திரி வீதியில் ஆரம்பித்து கிழக்கு திசையாகச் சென்று அரசடி வீதியில் முடிவடைகின்றது.
54	பாக்கிய ராசா வீதி	320	5	ஆஸ்பத்திரி வீதியில் ஆரம்பித்து கிழக்கு திசையாகச் சென்று அரசடி வீதியில் முடிவடைகின்றது.
55	ஆஸ்பத்திரி வீதி 1ஆம் குறுக்கு	200	4	ஆஸ்பத்திரி வீதியில் ஆரம்பித்து கிழக்கு திசையாகச் சென்று நெசவு நிலைய வீதியில் முடிவடைகின்றது.
56	மத்திய வீதி 2ஆம் குறுக்கு	150	4	மத்திய வீதியில் ஆரம்பித்து வடக்கு நோக்கிச் சென்று வாகையடி வீதியில் முடிவடைகின்றது.
57	மத்திய வீதி 1ஆம் குறுக்கு	150	4	மத்திய வீதியில் ஆரம்பித்து வடக்கு நோக்கிச் சென்று வாகையடி வீதியில் முடிவடைகின்றது.
58	வாகையடி வீதி 1ஆம் குறுக்கு	900	7	வாகையடி வீதியில் ஆரம்பித்து வடக்கு நோக்கிச் சென்று விவேகானந்தா வீதியில் முடிவடைகின்றது.
59	புளியடி வீதி	50	4	மத்திய வீதியில் ஆரம்பித்து தெற்கு நோக்கிச் சென்று மைதான வீதியில் முடிவடைகின்றது.
60	தீர்த்தக்கரை வீதி 2 ஆம் குறுக்கு	100	4	தீர்த்தக்கரை வீதியில் ஆரம்பித்து கிழக்குத் திசையாகச் சென்று பின்னர் தெற்காகத் திரும்பி தனியார் குடியிருப்பில் முடிவடைகின்றது.
61	தேத்தாவடி வீதி	95	4	மத்திய வீதியில் ஆரம்பித்து வடக்கு திசையாகச் சென்று கூமாவடி வீதியில் முடிவடைகின்றது.
62	இனியப்பு வீதி	500	5	ஒல்லிமுட்ரால் வீதியில் ஆரம்பித்து வடக்கு நோக்கிச் சென்று முங்கிலாற்றில் முடிவடைகின்றது.
63	சனையாங்கல் வீதி	1000	5	வாய்க்கால் வீதியில் ஆரம்பித்து வடக்கு திசையாகச் சென்று மேற்காகத் திரும்பி முங்கிலாற்றில் முடிவடைகின்றது.

(ஆ) பெரிய போர்த்து கிராம வீதிகள்

01	கந்பகப்பிள்ளையார் கோயில் வீதி	95.0	4.5	பிரதான வீதியில் (RDD) ஆரம்பித்து கிழக்கு நோக்கிச் சென்று குளக்கட்டில் முடிவடைகின்றது.
02	அம்மன் கட்டு வீதி	205	3.6	பிரதான வீதியில் (RDD) ஆரம்பித்து மேற்கு திசையாகச் சென்று பட்டாபுரம் எல்லையில் முடிவடைகின்றது.
03	அயுள்வேத வைத்தியசாலை வீதி	190	4.5	பிரதான வீதியில் (RDD) ஆரம்பித்து மேற்குத் திசையாகச் சென்று பட்டாபுரம் எல்லையில் முடிவடைகின்றது.
04	காளிகோயில் வீதி	235	5.0	பிரதான வீதியில் (RDD) ஆரம்பித்து மேற்குத் திசையாகச் சென்று பட்டாபுரம் எல்லையில் முடிவடைகின்றது.
05	மணிவாசகர் வீதி	227	4.5	பிரதான வீதியில் (RDD) ஆரம்பித்து மேற்குத் திசையாகச் சென்று பட்டாபுரம் எல்லையில் முடிவடைகின்றது.

இல.	வீதியின் பெயர்	நீண்டம் (m)	அகலம் (m)	விபரங்களுறிப்பு
06	இளைஞர் மன்ற வீதி	229	3.6	பிரதான வீதியில் (RDD) ஆரம்பித்து மேற்குத் திசையாகச் சென்று பட்டாபுரம் எல்லையில் முடிவடைகின்றது.
07	சம்பந்தர் வீதி	212	4.0	பிரதான வீதியில் (RDD) ஆரம்பித்து மேற்குத் திசையாகச் சென்று பட்டாபுரம் எல்லையில் முடிவடைகின்றது.
08	மட்பாண்ட நிலைய வீதி	244.0	6.5	பிரதான வீதியில் (RDD) ஆரம்பித்து மேற்குத் திசையாகச் சென்று பட்டாபுரம் எல்லையில் முடிவடைகின்றது.
09	பாரதிதாசன் வீதி	246.0	4.0	பிரதான வீதியில் (RDD) ஆரம்பித்து மேற்குத் திசையாகச் சென்று பட்டாபுரம் எல்லையில் முடிவடைகின்றது.
10	பாடசாலை வீதி	79.0	5.0	பிரதான வீதியில் (RDD) ஆரம்பித்து மேற்குத் திசையாகச் சென்று பட்டாபுரம் எல்லையில் முடிவடைகின்றது.
11	பண்டிதா வீதி	150.0	4.0	பிரதான வீதியில் (RDD) ஆரம்பித்து மேற்குத் திசையாகச் சென்று சூளத்தில் முடிவடைகின்றது.
12	கம்பர் வீதி	74.0	3.6	பிரதான வீதியில் (RDD) ஆரம்பித்து மேற்குத் திசையாகச் சென்று சூளத்தில் முடிவடைகின்றது.
13	நாகர் கோயில் வீதி	128.0	3.6	கானி கோயில் வீதியில் ஆரம்பித்து வடக்குத் திசையாகச் சென்று ஆயிரவேத வைத்தியசாலை வீதியில் முடிவடைகின்றது.
14	மட்பாண்ட நிலைய வீதி 1 ஆம் குறுக்கு	124.0	3.6	மட்பாண்ட நிலைய வீதியில் ஆரம்பித்து வடக்குத் திசையாகச் சென்று பாரதிதாசன் வீதியை ஊடற்றத்து சம்பந்தர் வீதியில் முடிவடைகின்றது.
15	காளிகோயில் வீதி 1 ஆம் குறுக்கு தெற்குவீதி	189.0	4.5	காளிகோயில் வீதியில் ஆரம்பித்து தெற்குத் திசையாக மணிவாசகர் வீதி, இளைஞர் மன்ற வீதி ஆகியவற்றை ஊடற்றத்து சம்பந்தர் வீதியில் முடிவடைகின்றது.
16	பாடசாலை வீதி, 1 ஆம் குறுக்கு	113.0	3.6	பாடசாலை வீதியில் ஆரம்பித்து வடக்குத் திசையாகச் சென்று மட்பாண்ட நிலைய வீதியில் முடிவடைகின்றது.
17	சோமநாதர் வீதி	110.0	3.6	பாடசாலை வீதி, 1 ஆம் குறுக்கில் ஆரம்பித்து மேற்குத் திசையாகச் சென்று பின்னர் வடக்காகத் திரும்பி மட்பாண்ட நிலைய வீதியில் முடிவடைகின்றது.
18	மட்பாண்ட நிலைய வீதி, 2 ஆம் குறுக்கு	64.0	3.6	மட்பாண்ட நிலைய வீதியில் ஆரம்பித்து வடக்குத் திசையாகச் சென்று பாரதிதாசன் வீதியில் முடிவடைகின்றது.
19	மட்பாண்ட நிலைய வீதி, 3 ஆம் குறுக்கு	250.0	4.5	மட்பாண்ட நிலைய வீதியில் ஆரம்பித்து வடக்குத் திசையாகச் சென்று பாரதிதாசன் வீதியில் முடிவடைகின்றது.
20	காளிகோயில் வீதி 2 ஆம் குறுக்கு தெற்கு வீதி	77.0	3.6	காளிகோயில் வீதியில் ஆரம்பித்து தெற்குத் திசையாக மணிவாசகர் வீதியில் முடிவடைகின்றது.

3-242

நானவித அறிவித்தல்கள்

மட்டக்களப்பு மாநகர சபை

மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 252 ஆம் அத்தியாயத்தின் 147, 247அ, 247ஆ, 247இ ஆகிய பிரிவுகளின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைக் கட்டணங்களையும், அனுமதிப்பத்திறக் கட்டணங்களையும், வரிகளையும் 2013.01.01 ஆங் திகதி முதல் கீழ்க் காட்டப்பட்டுள்ள விபரங்களுக்கு அமைவாக விதித்து அறவிடுவதெனவும், இக்கட்டண விதிப்புக்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாநகர சபையினால் இதற்கு முன்னர் காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டு இலங்கைச் சனநாயக சோசவிசக் குடியரசு வர்த்தமானியில் பிரசரிக்கப்பட்ட அறிவித்தல்கள் இருத்துச் செய்யப்பட்டு, இப்புதைய கட்டண அறவிட்டு முறையே நடைமுறைப்படுத்தப்படும் என மட்டக்களப்பு மாநகர சபையினால் தீர்மானிக்கப்பட்டு இத்தால் அறிவித்தல் செய்யப்படுகின்றது.

(1) மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 247 (அ) பிரிவின் கீழ் அட்டவணை - 1 இன் பகுதி - 1 இல் காட்டப்பட்டுள்ள அபாயகரமானதும், அருவுப்பானதுமான தொழில்கள் அல்லது வியாபாரங்களை மேற்கொள்வோர் குறித்த தொழில்கள் அல்லது வியாபாரங்களுக்கு நேர் எதிரே பிரிவு - “அ” இல் காட்டப்பட்டுள்ள கட்டணங்களை வரியாகச் செலுத்தி வியாபார அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.

(2) மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் 247 (ஆ) பிரிவின் கீழ் அட்டவணை - II இல் பகுதி - II இல் காட்டப்பட்டுள்ள வியாபாரங்கள் மீதான ஒரு வருத்தத்திற்குரிய வரியாக குறித்த வியாபாரங்களுக்கு நேர் எதிரே பிரிவு - “ஆ” இல் காட்டப்பட்டுள்ள கட்டணங்களை வரியாகச் செலுத்தி வியாபார அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.

- (3) மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 247 (ஆ) பிரிவின் கீழ் குறிப்பிட்ட ஓர் ஆதனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வியாபாரங்கள் அல்லது தொழில்கள் நடாத்தப்படுமாகில் குறித்த ஆதனத்தில் நடாத்தப்படுகின்ற ஒன்றிற்கு மேற்பட்ட வியாபாரங்கள் அல்லது தொழில்கள் சார்பாக குறித்த ஆதனத்தின் விகிதாசார பங்கீட்டின் ஆதனப்பெறுமதிக்கேற்ப தனித்தனியாக கட்டணம் அல்லது வரி அறவீடு செய்யப்படும்.
- (4) மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் 247 (இ) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்படும் தொழில்கள் சார்பாக அட்டவணை - III இல் காட்டப்பட்டுள்ள கட்டணமானது வரியாகச் செலுத்தப்படுதல் வேண்டும்.
- (5) 2013 ஆம் ஆண்டிலும் அதன் பின்னர் ஒவ்வொர் ஆண்டிலும் மேற்குறிப்பிடப்பட்டவாறு உரிமைச் சான்றிதழ், அனுமதிப் பத்திரம், வரி ஆய்வெற்றிற்கு தீர்வை செய்வதற்காக, மேற்கொள்ளப்படுகின்ற தொழில்கள் அல்லது வியாபாரங்கள் பற்றிய கூற்றுக்களை அவ்வாண்டின் கை மாதத்தின் இருதி நாளிலோ அல்லது அதற்கு முன்பாகவோ மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
- (6) 2013 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் ஒவ்வொரு ஆண்டிலும் செலுத்தப்பட்டப்பாலதான கட்டணங்கள், வரிகள் சம்பந்தமாக சகல தீர்வைகளும் அவ்வாண்டின் பங்குனி மாதம் 31 ஆந் திங்டியோ அல்லது அதற்கு முன்னரோ செலுத்தப்படுதல் வேண்டும்.
- (7) மட்டக்களப்பு மாநகர சபையினால் குறித்த தீர்வைகள் செலுத்தப்படுவது பற்றிய ஆறிவித்தல் பிரகாரம் உரிய தினத்தில் கட்டணங்கள் செலுத்தத் தவறும் பட்சத்தில் திணைக்களக் கட்டணமாக குறித்த தொகையின் 10% மேலதிகமாக அறிவிடப்பாலதானதாகும்.
- (8) எவ்வாறாயினும் இத்தீர்வைகள் பற்றிய அறிவித்தல் கிடைக்கப்பெற்றதன் பின்னர் குறித்த கட்டண தீர்வைகளைச் செலுத்தத் தவறுதல் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கு ஏதுவான காரணியாக அமையும்.

மா. உதயகுமார்,
 மாநகர ஆணையாளர்,
 மட்டக்களப்பு மாநகர சபை.

மாநகர சபை அலுவலகம்,
 மட்டக்களப்பு,
 2014, சனவரி 08.

அட்டவணை - I

நிரல் I	நிரல் II
வியாபாரத்தின் தன்மை	வியாபாரம் நடாத்தப்படுகின்ற ஆதனத்தின் வருடாந்தப் பெறுமதி

	ஞபா 1,500	ஞபா 1,500	ஞபா 2,500	
	இந்து	இந்து	இந்து	
	உட்பட்டது	மேற்பட்டதும்	மேற்பட்டது	
1	மண்டபம் வாடகைக்கு வழங்குதல்	2,000 0	3,000 0	5,000 0
2	துங்கும் விடுதி ஒன்றை நடாத்துதல்	2,000 0	3,000 0	5,000 0
3	துங்கும் விடுதியில் உணவு வகைகளை விநியோகித்தல்	2,000 0	3,000 0	5,000 0
4	சாப்பாட்டுக்கடை ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
5	சிற்றாண்டி வகைகள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,500 0	4,000 0
6	வெதுப்பசு உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,500 0	4,000 0
7	இனப்பு வகைகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,500 0	4,000 0
8	உணவு வகைகளை தயாரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
9	சிற்றாண்டி வகைகளை தயாரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல் (பொதி செய்வதற்காக)	1,500 0	2,500 0	4,000 0
10	குப் அல்லது கிழங்கு, இறைச்சி பொரித்து விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,500 0	4,000 0

	நிரல் I வியாபாரத்தின் தன்மை	நிரல் II வியாபாரம் நடாத்தப்படுகின்ற ஆதனத்தின் வருடாந்தப் பொறுமதி		
		குபா 1,500 இற்கு உட்பட்டது	குபா 1,500 இற்கு ஓம்பட்டது/ம்	குபா 2,500 இற்கு உட்பட்டது/ம்
		குபா ரூபா ரூபா ரூபா	குபா ரூபா ரூபா ரூபா	குபா ரூபா ரூபா ரூபா
11	தேனீர் அல்லது கோப்பிக்கடை ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,000 0	2,500 0
12	குளிர்பானங்கள், விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0
13	வாயு அடைத்த பானங்கள் களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல் (250 போத்தல்களுக்கு மேல்)	2,000 0	3,000 0	4,000 0
14	வாயு அடைத்த பானங்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல் (250 போத்தல்களுக்கு உட்பட்டது)	1,000 0	2,000 0	3,000 0
15	தயிர் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	1,500 0	2,000 0
16	மின்சார வெதுப்பகம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
17	விற்கு முலமான வெதுப்பகம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,500 0	4,000 0
18	பழரசங்களை தயாரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0
19	சர்பத் விற்பனை நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	4,000 0
20	விற்பனைக்காக தேன் அல்லது கித்துள் பானியை சேமித்து வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
21	ஜஸ் கட்டிகளை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
22	ஜஸ் கிறீம், ஜஸ் பழங்களை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,500 0	4,000 0
23	ஜஸ் கிறீம், ஜஸ் பழம் ஏனைய குளிர்பானங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
24	ஜஸ் கிறீம் கோண் உற்பத்தி செய்தல்	1,500 0	2,500 0	4,000 0
25	ஜஸ் கிறீம் அல்லது ஜஸ் பழங்களை விற்பனை செய்யும் மிகைக் குளிருட்டிப் பெட்டிகளை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,500 0	4,000 0
26	பால் சேமித்து வைத்திருக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,500 0	4,000 0
27	பால், தயிர் தவிர்ந்த ஏனைய பால் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,500 0	4,000 0
28	பாலினை மூலப்பொருளாகக் கொண்ட பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,500 0	4,000 0
29	மரக்கரி வகைகள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,500 0	4,000 0
30	பழவகைகள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,500 0	4,000 0
31	மீன் சேகரிக்கும் நிலையம் வைத்திருத்தல்	1,500 0	2,500 0	4,000 0
32	இறால், நண்டு மற்றும் கடலூணவுகளை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
33	கருவாடு வகைகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,500 0	4,000 0
34	பொதி செய்யப்பட்ட பின்னர் குளிருட்டப்பட்ட இறைச்சி வகைகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
35	போதுவில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
36	மிளகாய்த்தாள் விற்பனை செய்தல்	1,000 0	2,000 0	3,000 0
37	பப்படம் தயாரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
38	மோட்டார் வாகனங்களை கழுவிப் பராமரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0

நிறல் I		நிறல் II		
வியாபாரம் நடாத்தப்படுகின்ற ஆதனத்தின் வகுடாந்தப் பெறுமதி		ரூபா 1,500	ரூபா 1,500	ரூபா 2,500
39 மோட்டார் சைக்கிள்களைக் கழுவில் பராமரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,500 0	4,000 0	
40 மோட்டார் சைக்கிள் அல்லது முசக்கர வண்டிகளைத் திருத்தம் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0	
41 மோட்டார் வாகனங்களை திருத்தம் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0	
42 கனரக வாகனங்களை திருத்தம் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0	
43 வெளியிணைப்பு மோட்டார்களை திருத்தம் செய்தல் அல்லது கழுவில் பராமரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0	
44 மின்சாரப் பிறப்பாக்கி அல்லது மசல் பம்பு அல்லது நீர் இறைக்கும் இயந்திரம் என்பனவற்றை திருத்தம் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0	
45 பழைய டயர்களை புதுப்பிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0	
46 மோட்டார் வாகனங்களின் ரியூப், டயர்களுக்கு வல்களைசிங் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0	
47 டயர், ரியூபுக்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0	
48 மோட்டார் வாகனங்களுக்கான பற்றரிகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0	
49 மின் கலங்களுக்கு மின்வலுவூட்டும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0	
50 மோட்டார் மின் கம்பிகள் மீன்ப் பொருத்தம் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0	
51 மோட்டார் வாகனங்களுக்கு தகா ஒட்டு வேலையுடன், வர்ணம் பூசும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0	
52 மோட்டார் வாகனங்களுக்கு மின் இணைப்பு வேலை செய்யும் ஒத்திலையம் ஓன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0	
53 மோட்டார் வாகனங்களுக்கு உட்கோப்பு செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0	
54 இரும்புக் கடைச்சல் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0	
55 மரக் கடைச்சல் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0	
56 மின்சார அல்லது வாயு ஒட்டு வேலைகள் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0	
57 துவிச்சக்கர வண்டி திருத்தம் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	1,500 0	2,000 0	
58 இயந்திரம் மூலம் மரம் அரியும் ஆலை ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0	
59 மனித வலு மூலம் மரம் அரியும் ஆலை ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0	
60 விற்குக் காலை ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,000 0	3,000 0	
61 மரக்காலை ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0	
62 அரிந்த மரங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0	
63 சாதாரண தச்ச வேலை செய்யும் இடம் ஒன்றை வைத்திருத்தல் (மனித வலு)	1,500 0	2,000 0	3,000 0	
64 தச்சத் தொழிற்சாலை ஒன்றை வைத்திருத்தல் (இயந்திரங்களை உபயோகித்தல்)	2,000 0	3,000 0	5,000 0	
65 வீட்டுத் தளபாடங்களை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0	

	வியாபாரத்தின் தன்மை	வியாபாரம் நடாத்தப்படுகின்ற ஆதனத்தின் வருடாந்தப் பெறுமதி		
		ரூபா 1,500 இறங் உட்பட்டது	ரூபா 1,500 இறங் மேற்பட்டது	ரூபா 2,500 இறங் உட்பட்டதும் ரூபா ரூபா ரூபா
66	இலத்திரனியல் தராசு வகைகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
67	அலுமினிய சட்டங்களை விற்பனை செய்தலும், அலுமினிய சட்டங்களிலான பொருத்து வேலைகள் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
68	கண்ணாடி விற்பனை செய்தலும், சட்டங்களுக்கு கண்ணாடிப் பொருத்து வேலைகள் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
69	மணல் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
70	ஓடுகள், கூரைத் தசுகுள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
71	செங்கற்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
72	கருங்கற்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
73	உடைத்த கருங்கல் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
74	இரும்புக் கடை ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
75	தீந்தை வகைகள், டிஸ்ரெம்பர் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
76	சீமெந்து விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
77	கண்ணாட்பு அல்லது நீறு விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
78	மாபிள் தரை ஓடுகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
79	குளியலறை மாபிள் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
80	மின்சார இணைப்பு செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
81	நீர் இணைப்பு செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
82	வீட்டு மின்சார பாவளைப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
83	உடற்பயிற்சிக்கான உபகரணங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
84	ஐன்னல் திரைச்சீலைகள் விற்பனை செய்தல் அல்லது அதனை தைத்து வழங்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
85	சீமெந்தினை மூலப் பொருளாகக் கொண்ட பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
86	சீமெந்து மூலமாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை காஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
87	இயந்திரம் மூலம் கல்லூடைக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
88	அலுமினியப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
89	பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
90	பிரம்பிலான பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,000 0	3,000 0

நிரல் I
வியாபாரத்தின் தன்மை

நிரல் II
வியாபாரம் நடாத்தப்படுகின்ற ஆதனத்தின்
வருடாந்தப் பெறுமதி

ரூபா 1,500 இற்கு உட்பட்டது/	ரூபா 1,500 இற்கு மேற்பட்டதும் ரூபா 2,500 இற்கு உட்பட்டதும்	ரூபா 2,500 இற்கு மேற்பட்டது
ரூபா ச.	ரூபா ச.	ரூபா ச.

9 1	பிரம்பினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
9 2	மெழுசுதிரி அல்லது ஊபத்தி உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0
9 3	தோல், நூத்தின், கண்வெஸ் இலான பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
9 4	தீப்பெட்டி தயாரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0
9 5	தீப்பெட்டி களை சேமித்து வைத்திருக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
9 6	சவர்க்காரம் தயாரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0
9 7	சவர்க்கார வகைகளை சேமித்து வைத்திருக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
9 8	துணி வகைகளுக்கு சாயமுட்டும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
9 9	தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
100	சமையல் ஏரிவாயு விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	4,000 0
101	சமையல் ஏரிவாயுப் பாவனைப் பொருட்களை திருத்தம் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	4,000 0
102	வெற்றுச்சாக்குகளை விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	4,000 0
103	வெற்றுப் போத்தல்களை விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	4,000 0
104	பழைய பொருட்களை சேமித்து களஞ்சியப்படுத்தி வைத்திருத்தலும், விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
105	இயந்திரம் மூலம் நகை வடிவமைக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0
106	ஆபரணத் தொழில்சாலை ஒன்றை வைத்திருத்தல் (முன்று நபர்களுக்கு உட்பட்டோர் கடமை புரிதல்)	1,000 0	1,500 0	2,000 0
107	ஆபரணத் தொழில்சாலை ஒன்றை வைத்திருத்தல் (முவருக்கு மேற்பட்டோர் தொழில் புரிதல்)	2,000 0	3,000 0	4,000 0
108	சிகையலங்கார நிலையம் ஒன்றை வைத்திருத்தல் (முன்று நபர்களுக்கு உட்பட்டோர் தொழில் புரிதல்)	1,500 0	2,500 0	3,500 0
109	சிகையலங்கார நிலையம் ஒன்றை வைத்திருத்தல் (முன்று நபர்களுக்கு மேற்பட்டோர் தொழில் புரிதல்)	2,000 0	3,000 0	4,000 0
110	ஆடைகளை இயந்திரம் மூலம் சலவை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
111	ஆடைகளை சலவை செய்து ஸ்திரி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
112	கொல்லுலை ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	1,500 0	2,000 0
113	எலும்புகளை களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
114	தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 50 லீட்டரங்கு மேல் களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0

நிரல் I
வியாபாரத்தின் தள்ளமை

நிரல் II
வியாபாரம் நடாத்துப்படுகின்ற ஆகனத்தின்
வருடாந்தப் பெறுமதி

ரூபா 1,500	ரூபா 1,500	ரூபா 2,500
இற்கு உட்பட்டது/	இற்கு உட்பட்டதும்	இற்கு உட்பட்டது/
	ரூபா 2,500	
	இற்கு உட்பட்டதும்	
ரூபா ர.	ரூபா ர.	ரூபா ர.

115	தேங்காய் களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0
116	தும்புப் பொருட்களை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
117	கிடுகு களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
118	கள்ளு விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
119	மதுபானம், பியர் வகைகளை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
120	அசிட் அல்லது மீதைல் ஸ்டிரிட் தயாரிக்கும் அல்லது சேகரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
121	எரிபொருள் விற்பனை நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
122	உராய்வு நீக்கி எண்ணெய் வகைகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
123	பசனை வகைகளை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
124	விவசாய இரசாயனப் பொருட்கள் அல்லது கிருமிநாசினிகளை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
125	அச்சக் கூடம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
126	டிஜிட்டல் அச்சகம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
127	தானியங்களை அரைக்கும் ஆலை ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,000 0	3,000 0
128	நெல் அல்லது அரிசி களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0
129	சாதாரண நெல் சூத்தும் ஆலை ஒன்றை வைத்திருத்தல் (50 குதிரை வலுவிற்குப்பட்டது)	1,500 0	2,000 0	3,000 0
130	நெல் அவித்து சூத்துக்கின்ற அரிசி ஆலை ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
131	புகைப்படம் ஏடுக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
132	வீட்டுயோ ஏடுக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
133	வெளிப்புற, புகைப்பட அல்லது வீட்டுயோ நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
134	புகைப்பட அல்லது வீட்டுயோ சாதனங்களை திருத்தம் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,500 0	4,000 0
135	புகைப்பட அல்லது வீட்டுயோ உபகரணங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,500 0	4,000 0
136	புகைப்படங்களை கழுவும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,500 0	4,000 0
137	குளிர்சாதனப் பெட்டி அல்லது வழிச் சீராக்கிகளை திருத்தும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
138	பாவிக்கப்பட்ட கடதாசி அல்லது செய்தித் தாள்களை சேமித்து வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
139	சாதாரண தகர வேலைகள் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
140	பஞ்ச களஞ்சியப்படுத்தி வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
141	வைக்கோல் களஞ்சியப்படுத்தி விற்பனை செய்தல்	1,000 0	2,000 0	3,000 0

நிரல் I
 வியாபாரத்தின் தன்மை

நிரல் II
 வியாபாரம் நூலாத்துப்படிகளின் ஆதனத்தின்
 வருடாந்துப் பெறுமதி

ரூபா 1,500	ரூபா 1,500	ரூபா 2,500
இறங்	இறங்	இறங்
உட்பட்டது	மேற்பட்டதும்	மேற்பட்டது
	ரூபா 2,500	
	இறங்	
	உட்பட்டதும்	
ரூபா ச.	ரூபா ச.	ரூபா ச.

142	புண்ணாக்கு சேமித்து வைத்திருத்தல் (250 கிலோ கிராமிற்கு மேல்)	1,000 0	2,000 0	3,000 0
143	புகையிலை சளஞ்சியப்படுத்தி விற்பனை செய்தல்	1,000 0	2,000 0	3,000 0
144	வெற்றிலை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
145	தேயிலை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	3,000 0	5,000 0
146	பட்டாசகள் அல்லது வான வேடிக்கைப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	3,000 0	5,000 0
147	பலகை செப்பனிடும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	3,000 0	5,000 0
148	கால்நடைகளின் தீன் அல்லது கோழித்தீன் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	3,000 0	5,000 0
149	கால்நடைகளை வளர்க்கும் பண்ணை ஒன்றை வைத்திருத்தல் (10 கால்நடைகளுக்கு மேல்)	2,000 0	3,000 0	5,000 0
150	கோழி அல்லது பறவையினாப் பண்ணை ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
151	இறைச்சிக்கடை ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
152	மின்தறி ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
153	ஆங்கில மருந்துக்கடை ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
154	ஆயுர் வேத மருந்துகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
155	சிகரட் வகைகளை சேமித்து வைத்து விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
156	பிரேருப் பெட்டி களை தயாரித்து விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
157	மலர் வகையை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
158	மரணச்சாலை ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
159	பாதனிகள், தோல் பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
160	மருத்துவ ஆய்வு கூடம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
161	தொலைபேசி, அல்லது தொலைநகல் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
162	இணைய தொடர்பாடல் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
163	உடல் அழகுபடுத்தும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
164	செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
165	உள்ளுர் கைப்பணிப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,000 0	3,000 0
166	ஆடைத் தொழிற்சாலை ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
167	கிழும் பைப் தொழிற்சாலை ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
168	உடல் வலுவுட்டல் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
169	வாகனங்களின் புகை பரிசோதிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
170	உல்லாசப் பிரயாணச் சட்டப்பால் அங்கீகாரம் வழங்கப்பட்ட சுற்றுலா விடுதி ஒன்றை வைத்திருத்தல்	வரி ஆண்டின் முந்திய ஆண்டில் பெறப்பட்ட தேறிய வருமானத்தில் 1% வரியாகச் செலுத்துதல்		

அட்டவணை - II

நிறல் I
வியாபாரத்தின் தன்மை

நிறல் II
வியாபாரம் நடாத்தப்படுகின்ற ஆதனத்தின்
வருடாந்தப் பெறுமதி

குபா 1,500	குபா 1,500	குபா 2,500
இற்கு	இற்கு	இற்கு
உட்பட்டது	மேற்பட்டதும்	மேற்பட்டது
	குபா 2,500	
	இற்கு	
	உட்பட்டதும்	
குபா ச.	குபா ச.	குபா ச.

1	புடவைக் கடை ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
2	ஆடைகள் தைத்து விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
3	சிறு கைத்தொழில் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம்	1,500 0	2,500 0	4,000 0
4	தையல் நிலையம் ஒன்றை வைத்திருத்தல் (முன்று தையல்காரர்கள் வரை)	1,000 0	2,000 0	3,000 0
5	தையல் நிலையம் ஒன்றை வைத்திருத்தல் (முன்று தையல்காரர்களுக்கு மேல்)	1,500 0	2,500 0	4,000 0
6	நெசவு நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
7	தங்க ஆபரணங்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
8	பழைய தங்கம் கொள்வனவு செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
9	தங்கம் அல்லாத ஆபரணங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
10	தங்க மூலாம் பூசும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
11	நகை செய்யும் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
12	பலசரக்கு கடை ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,500 0	4,000 0
13	மொத்த விற்பனை ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
14	துவிச்சக்கர வண்டி உதிரிப்பாகம் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,500 0
15	மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டி உதிரிப்பாகம் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
16	மோட்டார் வாகன உதிரிப்பாகம் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
17	மின்சாரப் பாவனைப் பொருட்களின் உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0
18	துவிச்சக்கர வண்டிகள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
19	மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
20	மோட்டார் வாகனங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
21	தையல் இயந்திரம் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
22	தையல் இயந்திரம் திருத்தம் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0
23	வாணோலி, தொலைக்காட்சி போன்ற இலத்திரனியல் ஊடகப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
24	வாணோலி, தொலைக்காட்சி திருத்தம் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0
25	வாணோலி தொலைக்காட்சி உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0

I
வியாபாரத்தின் தன்மை

II
வியாபாரம் நடாத்தப்படுகின்ற ஆகனத்தின்
வருடாந்துப் பெறுமதி

ரூபா 1,500	ரூபா 1,500	ரூபா 2,500
இற்கு உட்பட்டது	இற்கு மேற்பட்டது	இற்கு மேற்பட்டது
	ரூபா 2,500	
	இற்கு உட்பட்டது	
ரூபா ஈ.	ரூபா ஈ.	ரூபா ஈ.

26	வீட்டு மின்சாரப் பாவனைப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
27	வீட்டு மின்சாரப் பாவனைப் பொருட்களை திருத்தம் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,500 0	4,000 0
28	மின்சாரப் பாவனைப் பொருட்களுக்கான உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,500 0	4,000 0
29	மணிக்கூடு வகைகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
30	மணிக்கூடு வகைகளை திருத்தம் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
31	புத்தகசாலை ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
32	காசிதாதிகள் மட்டும் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
33	அப்பியாசக் கொப்பிகள், பாடசாலை மாணவர்களின் பாவனைப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
34	துவிச்சக்கர வண்டிகள் வாடகைக்கு விடல்	1,000 0	2,000 0	3,000 0
35	கதிரைகள், மேசைகள், பீங்கான்கள் வாடகைக்கு விடல்	1,500 0	2,500 0	4,000 0
36	சமையல் உபகரணங்கள் வாடகைக்கு விடல்	1,500 0	2,500 0	4,000 0
37	ஓலி, ஓளி பெருக்கி மற்றும் மின்பிறப்பாக்கி இயந்திரம் வாடகைக்கு வழங்குதல்	1,500 0	2,000 0	4,000 0
38	குசன் வேலைகள் மற்றும் இருக்கைகளுக்கு உறைசள் தைக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	3,000 0	4,000 0
39	பாதனி விற்பனை நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
40	பை வகைகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
41	குசன் தளபாடங்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
42	தொலைக்காட்சி அன்றனா உபகரணங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0
43	சமையல் எரிவாயுப் பாவனைப் பொருட்களின் உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	4,000 0
44	ஓலி அல்லது ஓனிப்பட்டிவு செய்யப்பட்ட மென்தட்டுக்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0
45	நிழூட்படப் பிரதி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	3,000 0	4,000 0
46	லெமினேட்டிங் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
47	இறப்பர் முத்திரை தயாரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	3,000 0	4,000 0
48	பூட்டுக்கள் திருத்தம் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
49	மட்பாண்டப் பொருட்களை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
50	தவிடு களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
51	இயற்கையான பூச்கள் அல்லது பூச் செண்டுகள் விற்பனைக்காக சேமித்து வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
52	மீன்பிடி உபகரணப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
53	படங்களுக்கு சட்டமிடலும், படங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	4,000 0
54	ஆர்ப்பிக்கோ, தம்ரோ அல்லது பியஸ்டா போன்ற தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0

	நிரல் I வியாபாரத்தின் தன்மை	நிரல் II வியாபாரம் நடாத்துப்படிகளின் ஆதனத்தின் வருடாந்தப் பெறுமதி		
		ரூபா 1,500 இந்து உட்பட்டது	ரூபா 1,500 இந்து உமற்பட்டதும் ரூபா 2,500 இந்து உட்பட்டதும்	ரூபா 2,500 இந்து உமற்பட்டது
55	முக்குக் கண்ணாடிகளை விற்பனை செய்தல் அல்லது திருத்தம் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0
56	பனை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	4,000 0
57	துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
58	முட்டை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
59	சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	3,000 0	5,000 0
60	அலங்காரப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
61	பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
62	அலுமினியீப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
63	எவர்சில்வர் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
64	விளையாட்டு உபகரணங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
65	வெற்றிக் கிண்ணங்கள், வெற்றிக் கேடயங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
66	ஆலய உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,500 0	4,000 0
67	பிஸ்கட் வகைகளை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
68	பால்மா வகைகளை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
69	வாழ்த்து மடல்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
70	கையடக்கத் தொலைபேசிகளுக்கான சிம் விற்பனையும், மீஸ் நிரப்புகை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
71	கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
72	கையடக்க தொலைபேசிகளின் உதிரிப்பாகங்கள் அல்லது கையடக்க தொலைபேசிகளை திருத்தும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0
73	கொட்டிகள், புத்தகங்கள் கட்டும் வேலைகளை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
74	செயற்கைப் பூக்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	3,000 0	4,000 0
75	கணினிப் பயிற்சி நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
76	தனியார் பாடசாலை ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
77	நோயாளர்களை பரிசோதனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல் 2,000 0	3,000 0	5,000 0	5,000 0
78	தனியார் வைத்தியமனை ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
79	வளர்ப்புப் பிராணிகளுக்கான சிலிச்சை நிலையம் ஒன்றை வைத்திருத்தல் 2,000 0	3,000 0	5,000 0	5,000 0
80	தனியார் கல்வி நிலையம் ஒன்றை வைத்திருத்தல் (ஐந்தாம் தரத்திற்கு வசூப்புகளை நடாத்துதல்)	1,000 0	2,000 0	3,000 0

நிரல் I		நிரல் II		
வியாபாரத்தின் தன்மை	வியாபாரம் நடாத்தப்படுகின்ற ஆதனத்தின் வருடாந்தப் பெறுமதி	ரூபா 1,500	ரூபா 1,500	ரூபா 2,500
		இற்கு உட்பட்டது	இற்கு உட்பட்டது/ம்	இற்கு உட்பட்டது/ம்
		ரூபா ச.	ரூபா ச.	ரூபா ச.
81	தனியார் கல்வி நிலையம் ஒன்றை வைத்திருத்தல் (ஜந்தாம் தாத்திற்கு மேற்பட்டதும் 11 ஆந் தாத்திற்கு உட்பட்டதுமான வகுப்புக்கள்)	1,500 0	2,500 0	4,000 0
82	தனியார் கல்வி நிலையம் ஒன்றை வைத்திருத்தல் (க. பொ. த. உயர்தா வகுப்புக்கள்)	2,000 0	3,000 0	5,000 0
83	தட்டச்ச இயந்திரம் திருத்தம் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
84	தட்டச்ச செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
84	கணினி அச்ச செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,500 0	4,000 0
85	கணினி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
86.	கணினி உதிரிப் பாகங்களிற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0
87	கணினி திருத்தம் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	4,000 0
88	மோட்டார் வாகனங்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
89	சலவை இயந்திரம், குரிர்சாதனப் பெட்டி போன்ற பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
90	பூமரங்களின் உற்பத்தியும் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
91	கவர் மீன்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
92	சுத்திகரிப்புப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	4,000 0
93	அதிர்ஷ்டலாபச் சீட்டுக்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0
94	மரக் களஞ்சியம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,000 0	3,000 0
95	இரும்பு பொருட்களின் களஞ்சியம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,000 0	3,000 0
96	பி. வி. சிப் பொருட்களின் களஞ்சியம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,000 0	3,000 0
97	பலசரக்குப் பொருட்களின் களஞ்சியம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,000 0	3,000 0
98	தளபாடங்களின் களஞ்சியம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,000 0	3,000 0
99	மருந்துப் பொருட்களின் களஞ்சியம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,000 0	3,000 0
100	மாபிள் பொருட்களின் களஞ்சியம் ஒன்றை வைத்திருத்தல்	1,500 0	2,000 0	3,000 0
101	தச்ச வேலை செய்யும் ஆயுத உபகரணங்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2,000 0	3,000 0	5,000 0
102	உப்பை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	1,000 0	2,000 0	3,000 0

അട്ടവന്നേ - III

மாநகர சபைகள் கட்டுளைச் சட்டத்தின் 252 ஆம் அத்தியாயத்தின் பிரிவு 247 (இ) நியதிகளின்படி தொழில்கள் மீதான வரி.

- சாரதி பயிற்சி நிலையம்.
 - வெளிநாட்டு அல்லது உள்நாட்டு வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு முகவர்.
 - கணக்காய்வு நிறுவனம்.
 - பிரசரம் வெளியிடல் நிறுவனம்.
 - தரசு முகவர்கள்.
 - ஏற்றமதி அல்லது இறக்குமதியாளர்.

7. ஒப்பந்தகாரர்.
 8. நகை அடவு பிடிப்பவர்.
 9. வட்டிக்குப் பணம் கொடுப்பவர்.
 10. ஏலதூரர் அல்லது விளம்பரதாரர்.
 11. பணம் பரிமாற்றம் செய்வோர்.
 12. காப்புறுதிதாரர்.
 13. சிறப் ளவியக்காரர்.
 14. நிதிக் கம்பனிகள்.
 15. வாசனங்களை வாடகைக்கு விடுவோர்.

தீழ் விதிக்கப்பட்ட விசிதாசாரங்களுக்கு மேற்படாத விகிதத்தில் மேற்குறித்த தொழில்கள் மீதான வரியானது வரியாண்டிற்கு முந்திய ஆண்டில் அத்தொழிலால் பெறப்பட்ட பெறுமதிகளுக்கு நேரரைத்து காட்டப்பட்ட வரி செலுத்துதல் வேண்டும்.

ଏବାର୍ଥ ଫ.

1.	ரூபா 6,000 இற்கு உட்படுமிடத்து	இல்லை
2.	ரூபா 6,000 இற்கும் ரூபா 12,000 இற்கும் இடைப்பட்டது	500 0
3.	ரூபா 12,000 இற்கும் ரூபா 18,750 இற்கும் இடைப்பட்டது	1,000 0
4.	ரூபா 18,750 இற்கும் ரூபா 75,000 இற்கும் இடைப்பட்டது	1,500 0
5.	ரூபா 75,000 இற்கும் ரூபா 150,000 இற்கும் இடைப்பட்டது	2,000 0
6.	ரூபா 150,000 இற்கு மேற்படுமிடத்து	3,000 0